

புலம் பெயர் வாழ்வில் திருமணமான பெண்களின் எதிர்காலம் எப்படி அமையும் என்பதை மலேலோட்டமாகப் பார்த்திருந்தோம். இனி திருமணமாகாத பெண்கள் எதிர்காலம் எப்படி அமையப் போகின்றது என்பதைப் பார்ப்போம்.

திருமணமாகாத பெண்களின் எதிர்காலம் கட்டிப் பல்வறோ விதமாகவதோன் அமையப் போகிறது. பெற்றோர்களின் தன்மையைப் பொறுத்தே பெண்களின் நிகழ்காலம் நிர்ணயிக்கப் படுகிறது.

அனகேமான பெற்றோர் கட்டுப்படுத்தி வளர்ப்பது ஒன்றுதான் பெண்களை நன்னறிபட்டும் என்று எண்ணி பெண்களின் முற்போக்கான தன்மைக்கு முட்டிக்கட்டையாக நிற்கிறார்கள். இதனால் பெண்கள் மிகவும் மன அழுத்தத்திற்கு ஆளாகிறார்கள். இப்படியான பெற்றோர்களின், பெண்களின் எதிர்காலம், எதிர்காலம் என்று சொல்வதை விட நிகழ்காலம் மிகவும் கடினமானதாகவே இருக்கும். இவர்களின் திறமைகள் மழுங்கிக்கப்பட்ட எதிர்காலம் கட்டி இவர்களுக்கும் பயத்தை ஏற்படுத்தி, இயல்பாகவே இவர்களிடம் உள்ள தன்னம்பிக்கை குறுக்கிக்கப்பட்டும் விடும்.

ஆனாலும் இன்றைய திருமணமாகாத பெண்களின் எதிர்காலம், சில மனோசமான கணவன் மாரிடம் அகப்பட்டும் கொண்ட இன்றைய திருமணமான பெண்களின் எதிர்காலம் போல மனோசமானதாக அமையாது என்று நம்பிக்கை கொள்ளலாம்.

. ஏனெனில் தற்போதைய பெரும்பாலான பெண்கள் மிகவும் விழிப்புணர்ச்சியுடனும், எதையும் ஏன், எதற்கு என்று ஆராய்ந்து பார்க்கும் தன்மையுடனும், மிகுந்த தன்னம்பிக்கையுடனும் இருக்கிறார்கள். முந்தைய பெண்களைப் போல கலாச்சாரம், பண்பாடு, சம பிரதாயம் என்ற பெயரில் நடக்கும் போலிச் செயற்பாடுகளை ஏன் எதற்கு என்று ஆராய்ச்சியில்லாமல் ஏற்றுக்கொள்ளும் அறிவீலித்தனம் பெரும்பாலான இன்றைய பெண்களிடம் இல்லை. சம பிரதாயப் போர்வகைகள் தம்மனை ஒழித்துக் கொள்ள இவர்கள் தயாராக இல்லை.

இருந்தும், பெரும்பாலான பெரியவர்கள் 'இது தப்பு' என்றுதான் கருதுகிறார்கள். இதனால் பெரியவர்களுக்கும் பெண்களுக்கும் இடையே பல்வறோ கருத்து வறோபாடுகள் ஏற்படுகின்றன.

இதே நேரம் பல பெற்றோர் பெண்களின் உணர்வுகளுக்கும் மதிப்பளித்து அவர்களுடன் நடப்பாகப் பழகி அவர்கள் போக்கிலயே சேன்று அவர்களை நன்னறிபட்டும் பழகுகிறார்கள். இப்படி வளர்க்கப்பட்ட பெண்கள் எதிர்காலத்தைப் பற்றிய ஒரு நம்பிக்கையும் மனத்தெளிவும் கொண்டவர்களாகவும் உள்ளார்கள். இவர்களின் எதிர்காலம் நிச்சயம் பிரகாசமானதாய் அமையும் என்று நம்பிக்கை கொள்ளலாம்.

அளவுக்கதிகமான கட்டுப்பாட்டிற்குள் வளரும் பெண்களை விட அன்பாக வளர்க்கப்படும் பெண்கள் மிகவும் தெளிவான மனநிலையுடனும், வாழ்க்கைமீது பற்றும், நம்பிக்கையும் கொண்டவர்களாகவும் உள்ளார்கள். இதைப் பெற்றோர்கள் பூரிந்து கொண்டால் பல பிரச்சனைகள் தீர்ந்து விடும்.

அத்தோடு இன்றைய ஆண்கள் அவர்கள் அதாவது இங்கு வளர்பவர்கள், முந்தைய ஆண்கள் போல நான் ஆண் என்ற திமிர்த்தனம் இல்லாமல் பெண்களுடன் பழகத் தொடங்கியுள்ளார்கள்.

Written by சந்திரவதனா

Saturday, 16 April 2016 21:24 - Last Updated Saturday, 16 April 2016 21:38

---

இது கட்டபுலம்பெயர் வாழ்வில் பெண்களின் எதிர்காலம் அபிமதைத்தனத்துக்குள் அடங்கிப் போகாதிருக்க அதிவாரமாகிறது.

நான் நம்புகிறேன், புலம்பெயர் மண்ணில் இன்று வளர்ந்து கொண்டிருக்கும் பெண்கள் சமீபத்தில் எதிர்காலம் ஓரளவுக்கனும் ஆரோக்கியமானதாகவும், அழகியதாகவும், வாழ்வை வாழ்வாக அனுபவிக்கும் தன்மை கொண்டதாகவும் அமையும் என்று.

ஐஐஐஐஐஐஐஐஐஐ

**12.06.2001**

[மின்னில் - நாளைய பெண்கள் சுயமாக வாழ...](#) (March 2016)